

WĀGĪSHĀ

Felicitation Volume

Dedicated to

Chair & Senior Professor R. M. W. Rajapakshe

**Department of Linguistics
University of Kelaniya
Kelaniya**

2017

වාගිෂා

විනේතා ජේජ්ස් මහාචාර්ය ආර්. එම්. ඩිලිලිවි. රාජපක්ෂ අභිනන්දන ගාස්ත්‍රීය සංග්‍රහය

© මෙ ගාස්ත්‍රීය සංග්‍රහයේ අන්තර්ගත ලිපිවල අයිතිය ඒ ඒ ලේඛකයන් සතු ය.

මූල්‍ය - 2017

ISBN	:	978-955-704-034-9
පිටකවරය	:	පුරුෂ දෙධියන්දර පක්ක්‍යානන්ද හිමි / උපුල් ජයන්ත රණෝපුර
පිටකවරයේ ජායාරූපය	:	ආචාර්ය උදිත ගයාජාන් ගුණසේකර
පරිගණක අකෘත සංයෝගනය හා	:	
පිටු සැකසුම	:	විද්‍යාලඩිකාර මූල්‍යාලය
මූල්‍යය	:	විද්‍යාලඩිකාර මූල්‍යාලය පැලියගොඩ
ප්‍රකාශනය	:	වාග්ච්‍යා අංශය, කැලණිය විශ්වවිද්‍යාලය, ශ්‍රී ලංකාව

WĀGISHĀ

Felicitation Volume Dedicated to Chair & Senior Professor R. M. W. Rajapakshe

© The responsibility of the articles is held by respective authors.

April 2017

ISBN	:	978-955-704-034-9
Cover Design	:	Rev. Deiyandara Pannananda Thero / Upul Jayantha Ranepura
Cover Photography	:	Dr. Uditha Gayashan Gunasekara
Page Layout	:	Vidyalankara Press
Printed by	:	Vidyalankara Press Peliyagoda
Publisher	:	Department of Linguistics, University of Kelaniya, Sri Lanka

தமிழ், சிங்கள மொழிகளின் பேச்சு வழக்கில் உள்ள
வினைப்பொருண்மைத் துணைவினைகளின் தொழிற்பாடு பற்றிய
ஒப்பீட்டாய்வு.

சுஜித்தா சிறிகந்தராஜா

Abstract

Tamil and Sinhala are the two major Socio – Linguistics groups in Sri Lankan society. These are two different Linguistics groups speaking Languages belonging to different Language Families. Sinhala belongs to Indo – Aryan family. whereas Tamil belongs to the Dravidian family. The traditional Tamil and Sinhalese grammarians have not spoken about the auxiliaries in both Languages. At modern times auxiliaries has gained much importance in its usage both by linguists and grammarians. In describing the morphological structures of the Auxiliary verbs on the basis of the spoken Jaffna Tamil and Spoken Sinhala, we get two major groups, namely modal verbs and Aspectual verbs. This comparative and contrastive study is based on Sri Lankan Jaffna Tamil and Colombo standard variety of Sinhala.

ஆய்வுச் சுருக்கம்:

இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் தேசிய மொழிகளாக உள்ளன. இவற்றுள் தமிழ் மொழி திராவிட மொழிக் குடும்பத்தையும், சிங்கள மொழி இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தையும் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழியின் அமைப்பு, அம் மொழி வெளிப்படுத்தும் கருத்து ஆகியவற்றினை அம் மொழியின் இலக்கணத்தின் வாயிலாகவே உணர முடியும். பொதுவாகவே மொழி அமைப்புக்கள் மொழிக்கு மொழி வேறுபட்டுக் காணப்படுகின்றன. அத்தகைய மொழி அமைப்புக்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தறியும் ஒரு துறையாகவே மொழியியல் விளங்குகின்றது. மொழியானது ஒலி, ஒலியன், சொல், தொடர், வாக்கியம் எனும் உட்கூறுகளைக் கொண்டு காணப்படுகின்றது. தமிழ், சிங்கள மொழிகளில் சொற்கள் பெயர், வினை என இரு பெரும் பிரிவுகளாக

வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் வினைச் சொற்கள் முதல் வினை, துணைவினை என இரு வகைப்படும். துணைவினைகளை அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் மேலும் வினைப் பொருண்மைத் துணைவினை, நோக்குத் துணைவினை என இரண்டாக வகைப்படுத்த முடியும். எனவே இவ் ஆய்வுக் கட்டுரையானது இலங்கைத் தமிழில், யாழ்ப்பாணத் தமிழ்க் கிளைமொழியில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்ற வினைப்பொருண்மைத் துணைவினைகளையும், கொழும்பு சிங்களக் கிளைமொழியில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்ற வினைப்பொருண்மைத் துணைவினைகளையும் அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் ஒப்பிட்டு ஆராய்வதாக அமையப்பெற்றுள்ளது. மொழியியல் அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பிட்டு முறையில் இவ் ஆய்வுக் கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

தீற்வச் சொற்கள்: தமிழ் மொழி, சிங்கள மொழி, முதல்வினை, துணைவினை, வினைப் பொருண்மைத் துணைவினை,

ஆய்வுஅறிமுகம்.

பொதுவாக மொழிகளில் வினைச் சொற்கள் தொழில் அல்லது செயலைக் காட்டும். இவை காலங்காட்டும் இடைநிலைகளையும், பால், எண் காட்டும் விகுதிகளையும் பெற்று வரும். ஒவ்வொரு வினைச் சொற்களுக்கும் தனித்தனியே சொற்பொருள் உண்டு. வினைச் சொற்கள் சில வேறு வினைச் சொற்களுடன் இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது அவை தமக்குரிய தனிப் பொருளை இழந்து தாம் சேர்ந்து வரும் வினைச் சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் உள்ளன. இத்தகு புதிய பொருளை மொழியியலாளர்கள் இலக்கணப் பொருள் என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறாக தம் பொருளை இழந்து இலக்கணப் பொருளைத் தருகின்ற நிலையில் வரும் வினைச் சொற்களையே துணைவினைகள் என மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் மொழியில் துணைவினைகள் தொடர்பாக மரபிலக்கணகாரர்கள் எவ்வித கருத்துக்களும் குறிப்பிடவில்லை. ஆனால் பிறநாட்டாய்வாளர்களான G.U.Pope, Jules Poeran்தோர் தமிழ் மொழியிலுள்ள துணைவினைகளின் எண்ணிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கத்தைய ஆய்வாளர்களான Carldwell (1956), Arden(1976), Schiffman (1969) மற்றும் தமிழ் மொழி ஆய்வாளர்களான மீனாட்சிசுந்தரம் (1965), அகஸ்தியலிங்கம் (1969), ஜோதிமுத்து (1965), அண்ணாமலை (1979) ஆகியோர் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மொழியைப் போலவே சிங்கள மொழியும் துணைவினைகள் தொடர்பான வரலாற்று ரீதியான பின்னணியைக் கொண்டுள்ளது. சிங்கள மொழியில் துணைவினைகள் தொடர்பாக சிங்கள மொழி ஆய்வாளர்கள், இலக்கணகாரர்கள் மற்றும் மேற்கத்தைய ஆய்வாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். குமாரதுங்க முனிதாச அவர்கள் “வியாகரன விவரணை” எனும் நூலிலே சிங்கள மொழியின் துணைவினைகள் பற்றி முதலில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வினைகள் முதல்வினை, துணைவினை என இரு வகைப்படும். முதல்வினைகள் சொற்பொருளை வெளிப்படுத்த துணைவினைகள் இலக்கணப் பொருளை வெளிப்படுத்துகின்றன. துணைவினைகள் அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் மேலும் இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன, வினைப்பொருண்மைத் துணைவினை (modals), நோக்குத் துணைவினை (Aspects) என்பனவாகும். வினைப்பொருண்மைத் துணைவினைகள் யாவும் முதல் வினையின் எச்ச வடிவத்துடன் சேர்ந்து வரும். நோக்குத் துணைவினைகள் முதல் வினையின் இறந்தகால வினையெச்சத்துடன் சேர்ந்து வரும். ஆங்கில மொழியில் உள்ள வினைப்பொருண்மைத் துணைவினைகளாவன can, could, may, might, must, should, will, would, ought to என்பனவாகும். இவ் ஆய்வுக் கட்டுரையானது தமிழ் -சிங்கள மொழிகளில் வினைப்பொருண்மை துணைவினைகளின் தொழிற்பாடு தொடர்பாக ஒப்பிட்டு ஆராய்வதாக அமையப்பெற்றுள்ளது.

தமிழ் மொழியின் வினைப் பொருண்மைத் துணைவினை.

யாழிப்பாணப் பேச்சுத் தமிழிலுள்ள வினைப்பொருண்மைத் துணைவினைகளாவன, -லாம்(-laam), வேணும்(və:n̩um), வேண்டாம்(və:n̩ta:m), முடியும்(mudiyum), முடியாது(mudiyā:tu), ஏலும் (e:lum), ஏலாது(e:la:tu), கூடாது(kuṭṭāatu), படாது(paṭṭāatu), -அட்டும்(atṭum), -மாட்ட(-maat) என்பனவாகும். இவற்றின் மூலம் பொதுவாக ஒரு செயல் நிகழ வாய்ப்பு, நடக்கச்சாத்தியமான தன்மை, உத்தரவு, கடமை ஆகிய கருத்துக்களை வெளிப்படுத்திக் காட்டலாம்.

1.-லாம் (-laam).

இவ் வினைப்பொருண்மைத் துணைவினையானது முதல் வினையின் எச்ச வடிவத்தோடு சேர்ந்து வரும். தீணை, பால், என், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்படுத்தில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. எந்தவொரு வேற்றுமை வடிவத்தையும் ஏழவாயாக ஏற்று வரும். இவ் வினைப்பொருண்மைத் துணைவினை வடிவத்தின் மூலம் ஒரு செயல் நிகழவாய்ப்பு, நடக்க சாத்தியமான தன்மை, உத்தரவு போன்றவற்றை வெளிப்படுத்தலாம்.

நிகழவாய்ப்பு இதனைச் சூழ்நிலையால் நிகழவாய்ப்பு, ஊகத்தால் நிகழவாய்ப்பு, என இரு வகைப்படுத்தலாம். ஒரு செயல் நடைபெற அங்குள்ள சூழ்நிலை வாய்ப்பாக அமைந்தால் அதனைச் சூழ்நிலையால் நிகழவாய்ப்பு எனலாம். ஊகத்தால் ஒரு செயல் நிகழவிருப்பதனையும் இவ் வடிவம் உணர்த்தும்.

உதாரணம்:

- நீங்கள் இங்கே நீந்தலாம். ni:ŋga] inge: ni:ŋdlaam.
- அவன் இப்பொழுது தூங்கலாம். avn ippoLutu t̩u:ŋgalaam.

இவ் -லாம் -laam வடிவம் பற்றி Caroldshiftman (1969) என்பவர் குறிப்பிடுகையில், அவர் போகலாம் (pookalaam) என்பதை (pooka + laam) எனப் பிரிக்கின்றார். அகத்தியலிங்கம் (1980)

-laam என்பதை குறிப்பிடாது -aam என்பதையே அவர் குறிப்பிடுகின்றார். உதாரணமாக போகலாம் (pookalaam) என்பதை pookal+aakum எனக் குறிப்பிடுகின்றார். -aakum என்பதன் குறுகிய வடிவமே -aam என அவர் குறிப்பிடுகின்றார்.

2.வேணும்(வோடுபம்).

இவ் வினையும் முதல் வினையின் எச்ச வடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்படுத்தில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. இவ் வினைப்பொருண்மைத் துணைவினையானது கடப்பாடு, விருப்பம், ஊகக்கடப்பாடு ஆகிய கருத்துக்களை வெளிப்படுத்தும். வேணும் என்பது பேசுபவர் திணிக்கின்ற கடப்பாட்டினை உணர்த்தும். மூவிடப் பெயர்களையும் எழுவாயாக ஏற்று வரும்.

உதாரணம்:

- நான் வீட்டுக்குப் போக வேணும்.
- நீங்கள் என்றை திருமணத்துக்கு கட்டாயம் வர வேணும்.

கடப்பாட்டின் மிகுதியைக் குறிக்க செய்தென் எச்சத்தோடு ஆக வேண்டும், தீர வேண்டும் என்பவற்றையும் பயன்படுத்துகின்றோம். செய்தென் எச்சம் தேற்றேகாரம் பெற்றே வரும்.

உதாரணம்: அவன் அங்கை போயே ஆக வேணும்.

வேணும் என்பது புறக்கடப்பாட்டுப் பொருளிலும் வருகின்றது. அகக் கடப்பாட்டுப் பொருளில் பேசுபவர் கடப்பாட்டை விதிக்கின்றார். புறக்கடப்பாட்டுப் பொருளில் பேசுபவருக்கும் புறம்பான சில குழல்கள் கடப்பாட்டை விதிக்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் வேண்டி + இரு எனும் வடிவம் பயன்படுத்தப்படும். இதனை மூன்று காலங்களிலும் பயன்படுத்த முடியும்.

உதாரணம்:

- நீ இன்று இரவு சென்னைக்குப் போக வேண்டி இருக்கும்.
- நான் அந்த வேலை செய்ய வேண்டி இருந்தது.

வேணும் என்பதற்கும், வேண்டி+இரு என்பதற்கும் பொருளில் வேறுபாடு உண்டு. “வேணும்” என்பது அதிகமாக தமது கடமையைச் செய்ய விருப்பத்தினைக் காட்டும். வேண்டி+இரு என்பது ஒரு காரியத்தினைச் செய்ய வேண்டிய தேவையினைக் காட்டும். வேண்டி+இரு என்பதற்குப் பதிலாக வேண்டி+வரும் எனும் வடிவத்தைப் பயன்படுத்துவதனாலும் இதனை உணரலாம்.

உதாரணம்: அவன் வேலைக்குப் போக வேண்டி வரும்.

3. வேண்டாம். (வேண்டாம்).

இது வேணும் என்பதன் எதிர்மறை வடிவம். உடன்பாட்டை மறுத்தல் எனும் பொருளில் வரும். இவ் வினையும் முதல் வினையின் எச்ச வடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்பதில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. வாக்கியங்களில் பெயராக்க வடிவமான வேண்டி+இல்லை என்பது பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்: படிக்க வேண்டி இல்லை.

எதிர்மறைக் கடப்பாட்டினைப் புரிய வைப்பதற்கு வேண்டாம் என்ற வினை வடிவம் பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்:

- எடுக்க வேண்டாம்.
- எடுக்கவே வேண்டாம்.
- எடுக்க வேண்டவே வேண்டாம்.
- எடுக்கவே எடுக்க வேண்டாம்.

சில வேளைகளில் இவ் எதிர்மறைக் கடப்படானது கூடாது, படாது என்ற துணைவினைகளின் மூலமும் வெளிப்படுத்தப்படுகின்றது.

உதாரணம்:

- அவன் படிக்க வேண்டாம்.
- அவன் படிக்க கூடாது.
- அவன் படிக்க படாது.

4. கூடாது. (குபடாது)

இவ் வினையும் முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்பதில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. இது எதிர்மறைக் கடப்பாடு, எதிர்மறை விருப்பு, உடன்பாட்டை மறுத்தல் ஆகிய பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்மறைக் கடப்பாட்டுப் பொருளில் பேசுபவன் கேட்பவனை ஏவுவதாகவும், கேட்பவன் அதனைச் செய்தாக வேண்டும் என்றவாறாகப் பயன்படும்.

உதாரணம்: நீங்கள் இங்கை காரை வேகமாக ஓட்டக் கூடாது.

எதிர்மறை விருப்பு எனும் பொருளில் பேசுபவனுடைய அறிவுரையாக அமையும்.

உதாரணம்: பொய் சொல்லக் கூடாது.

சில சமயங்களில் இத் துணைவினை முதல் வினையின்றியும் பயன்படுத்த முடியும்.

உதாரணம்: அவளுக்கு இவ்வளவு திமிர் கூடாது.

இவ் வடிவத்தின் ஈற்றில் வருகின்ற உருபு -து ஆனது பேச்சு வழக்கில் சில சமயங்களில் உச்சரிக்கப்படுவதில்லை

உதாரணம்: நீங்கள் அதை எடுக்கக் கூடா.

5. முடியும். (mudiyum)

முடி என்ற வினைவடிவத்திலிருந்து பிறந்தது முடியும் என்பதாகும். முடியும் என்பது துணைவினையாக இயலுதல் எனும் பொருளைக் குறித்து நிற்கும். முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்பதில்லை. ஆனால் காலத்தை உணர்த்தி நிற்கும். இதன் எழுவாய் முதலாம், மூன்றாம், நான்காம் வேற்றுமையை ஏற்று வரும்.

உதாரணம்:

- அவள் மறுபடியும் சைக்கிள் ஓட்ட முடியும்.
- அவளாலை மறுபடியும் சைக்கிள் ஓட்ட முடியும்.
- என்னாலை நல்லா சைக்கிள் ஓட்ட முடிஞ்சது.

முடியும் என்பது இயல்பான இயலுமைப் பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்: என்னாலை மரத்திலை ஏற முடியும்.

இறந்தகால, நிகழ்கால இயலாமையைக் குறிக்க “முடிஞ்சது” என்பதன் எதிர்மறை வடிவமாக “முடியேல்லை” என்பது பயன்படும். அவ்வாறு வரும்பொழுது வாக்கிய எழுவாய் முதலாம் அல்லது மூன்றாம் வேற்றுமையைக் கொண்டு வரும். இவ் வடிவம் எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுவதில்லை.

உதாரணம்:

- என்னாலை இப்ப படிக்க முடியேல்லை.
- என்னாலை நேற்று படிக்க முடியேல்லை.

பேச்சு வழக்கில் முடியும் என்ற வினைக்கு -ஆ அல்லது -இ என்ற வினாவொட்டுச் சேர்ப்பதன் மூலம் வினாச்சொல் உருவாக்கப்படுகின்றது.

உதாரணம்:

- முடியுமா?
- முடியுமோ?

6. முடியாது. (mudiyaaatu)

முடியும் என்பதன் எதிர்மறை வடிவம் முடியாது என்பதாகும். முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை

ஏற்பதில்லை. இதன் எழுவாய் முதலாம் அல்லது மூன்றாம் வேற்றுமையை ஏற்று வரும். முடியாது என்பதன் இறுதியில் வருகின்ற -து ஆனது பேச்சு வழக்கில் சில வேளைகளில் உச்சரிக்கப்படுவதில்லை.

உதாரணம்:

- நான் அங்கை வர முடியாது.
- என்னாலை படிக்க முடியாது.
- என்னாலை சாப்பிட முடியா.

இவ்வடிவமும் -ஆ, -இ ஆகிய வினாவொட்டுக்களைச் சேர்த்து வினாவாக்கப்படுகின்றது.

உதாரணம்:

- உங்களாலை ஆட முடியாதா?
- நீங்கள் அங்கை வர முடியாதோ?

7. ஏலும(eelum)

இவ் வினையும் முதல் வினையின் எச்ச வடிவத்தோடு சேர்ந்து வரும். தினை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்பதில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. இதன் எழுவாய் முதலாம், மூன்றாம் அல்லது நான்காம் வேற்றுமையை ஏற்று வரும். ஆனால் பேச்சு வழக்கில் நான்காம் வேற்றுமை எழுவாய் பயன்படுத்தப்படுவது குறைவு. இவ் வினை வடிவத்தின் மூலம் ஒரு செயல் செய்வதற்குரிய சாத்தியமான தன்மை, உடற்திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த முடியும். இவ் வடிவமும் -ஆ, -இ ஆகிய வினாவொட்டுக்களைச் சேர்த்து வினாவாக்கப்படுகின்றது.

உதாரணம்:

- என்னாலை கதைக்க ஏலும்.
- உன்னாலை போக ஏலுமா? / ஏலுமோ?

8. ஏலாது (eelaadu)

யாழ்ப்பாணத் தமிழில் இவ் வடிவம் சக்தியற்ற தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது. இவ் வினையும் முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். தினை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்பதில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. இதன் எழுவாய் முதலாம், மூன்றாம் அல்லது நான்காம் வேற்றுமையை ஏற்று வரும். பொதுவாக இவ் வடிவம் மூன்றாம் வேற்றுமையையே ஏற்று வரும்.

உதாரணம்:

- நான் அங்கை போக ஏலாது.
- என்னாலை கதைக்க ஏலாது.
- எனக்குப் படிக்க ஏலாது.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் ஏலும், ஏலாது என்பவற்றின் மாற்று வடிவங்களாக இயலும், இயலாது என்பன காணப்படுகின்றன.

9. -மாட (-maat)

சக்தி வாய்ந்த தன்மையின் எதிர்மறைப் பொருளை வெளிப்படுத்த முதல்வினையின் எச்ச வடிவத்தோடு -**maat** என்பது சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றது. இது பெரும்பாலும் “முடியாது” எனும் பொருளையே தரும். சில சமயங்களில் எதிர்கால எதிர்மறைப் பொருளை வெளிப்படுத்தும். இவ் வினைப்பொருள்மைத் துணைவினை வாக்கியங்களில் எழுவாய்க்கேற்ப திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்படுத்துவதில்லை.

உதாரணம்:

- அவன் கதைக்க மாட்டான்.
- நான் நாளைக்கு வர மாட்டென்.

10. படாது (-paataatu)

இவ் வினையும் முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்படுத்துவதில்லை. காலத்தை உணர்த்துவதில்லை. எதிர்மறைக் கடப்பாடு, மறுத்தல் ஆகிய பொருளை வெளிப்படுத்த இவ் வடிவம் பயன்படுகின்றது. இவ் வடிவம் -**aṭṭum**, -**laam** ஆகியவற்றின் எதிர்மறை வடிவமாகப் பயன்படும். இதன் மாற்று வடிவமாக “கூடாது” விளங்குகின்றது.

உதாரணம்:

- நீ அந்த வீட்டுக்குப் போகக் கூடாது.
- நீ அந்த வீட்டுக்குப் போகப் படாது.

11. -அட்டும் (-aṭṭum)

இத் துணைவினையும் முதல் வினையின் எச்சவடிவத்தோடு சேர்ந்து வரும். திணை, பால், எண், இடம் காட்டும் இடைநிலைகளை ஏற்படுத்துவதில்லை. படர்க்கை ஏவல், கேட்பவர் விருப்பத்தை வினாவுதல் ஆகிய பொருளை வெளிப்படுத்த இவ் வடிவம் பயன்படுகின்றது. படர்க்கையில் பேசுபவனது ஏவல், விருப்பம், அறிவுரை ஆகியவற்றை அவ் வடிவம் வெளிப்படுத்தும். வழக்கமாக படர்க்கைச் சொற்களையே எழுவாயாக எடுத்துக் கொள்ளும்.

உதாரணம்:

- அவர் வகுப்புக்கு வரட்டும்.
- அவர்கள் விளையாட்டும்.

தன்மைப் பெயர்ச் சொல் எழுவாயாகவரின், அவ் வாக்கியம் கேட்பவர் விருப்பத்தை வினாவும் பொருளில் பயன்படும்.

உதாரணம்: நான் உங்களோடை வரட்டுமா?

சிங்கள மொழியின் வினைப் பொருண்மைத் துணைவினைகள்.

ஏனைய மொழிகளைப் போல சீங்கள் மொழியிலும் அதிகமான கூட்டுவினை அடிச்சொற்கள், முதல்வினையுடன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துணைவினைகளைக் கொண்டதாக உள்ளன. சீங்கள் மொழியிலும் துணைவினைகள் முதல் வினையின் எச்ச வடிவங்களுடனும், இறந்தகால வினையெச்சங்களுடனும் சேர்க்கப்படுகின்றன. முதல் வினையின் எச்ச வடிவங்களுக்குச் சேர்க்கப்படும் துணைவினை வடிவங்கள் வினைப்பொருள்மைத் துணைவினை எனவும், இறந்தகால வினையெச்சங்களுக்குச் சேர்க்கப்படும் துணைவினை வடிவங்கள் நோக்குத் துணைவினை வடிவங்கள் எனப்படும்.

சிற்கள் மொழியில் பேச்சு வமக்கில் பயன்படும் வினைப்பொருண்மைத் துணைவினைகளாவன.

- oonə - வேண்டும்
 - epaa - வேண்டாம்
 - puluvaŋ - முடியும்
 - bææ - முடியாது
 - ati - நிகழக் கூடியது.
 - nææ - நடைபெறாது.
 - aave - உத்தரவு

1.oonə - obligation/ must/ should

இவ் ००ா எனும் துணைவினை முதல் வினையின் எச்ச வடிவங்களுக்குச் சேர்க்கப்படும். கடப்பாடு, அத்தியாவசியம் ஆகிய பொருளை வெளிப்படுத்தும். முதலாம் வேற்றுமையையே எழவாயாகக் கொள்ளும்.

୨ କାରଣମ்:

1. mamə dæn yannə oonə. (I must go now)
 2. mee lamay sinhala igene gannə oonə. (These students must learn Sinhala)
 3. api kææmə kannə oonə (We must eat food)

நாம் ஒரு விடயத்தை நிச்சயம் செய்ய வேண்டியிருப்பின் வாக்கியத்தில் 00ங் எனும் துணை வினையைப் பயன்படுத்துகின்ற போது அவ் வாக்கியத்தின் எழுவாய் நான்காம் வேறுபடுமையை ஏற்று வரும்.

உதாரணம்:

1. maðə demələ igenə gannə oonə. (I want to learn Tamil)
 2. taattaaðə dæn yannə oonə. (Father wants to go now)
 3. apidə kææmə kannə oonə (We want to eat food)

2. epaa – prohibition/ must not/ should not/ do not

முதல் வினையின் எச்ச வடிவங்களுக்கு இத் துணைவினை சேர்க்கப்படும் போது “எச்சரிக்கை” எனும் பொருள்பட வருகின்றது. இதன் எழுவாய் முதலாம் வேற்றுமையில் வரும்.

உதாரணம்:

1. oyaa mee kæэмே kannே epaa. (you don't eat this food)
2. malli etendே enna epaa. (younger brother doesn't come there)

epaa என்பதற்குப் பதிலாக oonே நைஜ எனும் வடிவம் பயன்படுத்தப்படுகின்றது. இவ் வடிவம் எச்சரிக்கை எனும் பொருள்பட பெயர்ச் சொற்களுடனும், வினையெச்ச வடிவங்களுடனும் வருகின்றது. பெயர்ச் சொற்களுடன் oonே நைஜ எனும் வடிவம் பயன்படுத்தப்படுகின்ற போது வாக்கியத்தின் எழுவாய் நான்காம் வேற்றுமையில் இருத்தல் வேண்டும்.

உதாரணம்:

1. oyaa hetே enna epaa.
oyaa hetே enna oonே நைஜ.
2. maṭே potak epaa.
maṭே potak oonே நைஜ.

3. puluvan [potential/ can / possible]

முதல் வினையின் எச்ச வடிவங்களுக்கு இவ் வினை சேர்க்கப்படும் போது ஒரு செயலைச் செய்ய முடியும், திறமையுள்ளது, சாத்தியமானது, தடையின்றி எதையும் செய்ய முடியும் எனும் பொருள்பட வருகின்றது. இதன் எழுவாய் நான்காம் வேற்றுமையில் வரும்.

உதாரணம்:

1. maṭே dæn yannே puluvan.
 I. I am physically able to go.
 II. No - Hindrance.
2. apiṭே mee kæэмே kannே puluvan.
 I. Physically able to eat this food.
 II. No- hindrance.

4. bææ- can't/ should not/ must not.

puluvañ என்பதன் எதிர்மறை வடிவமே bæஜ என்பதாகும். இவ் வினையும் முதல் வினையின் எச்ச வடிவங்களுக்குச் சேர்க்கப்படும். இது தகுதியற்ற நிலை, தேக

ஆரோக்கியத்தைப் பொறுத்து முடியாமை, குழல் காரணமாக முடியாமை ஆகிய பொருளை வெளிப்படுத்தி நிற்கின்றது.

உதாரணம்:

1. leðaaṭə mee kæemə kannə puluvaṇ. [The patient can eat this food.]
 - a. The patient is permitted to eat this food.
 - b. The patient is physically fit to eat this food.
2. leðaaṭə kæemə kannə bæe. [The patient cannot eat this food.]
 - a. The patient is not fit to eat this food.
 - b. The patient is not able to eat this food.

4.1. bæri – bæe என்பதன் பெயரடை வடிவமாகும். இது வழக்கமாக -dென்றும் வினா ஒட்டுத்தூம், வினாச் சொற்களுடனும் சேர்ந்து வரும்.

உதாரணம்:

1. malliṭə demələ kiyavannə bæe.
2. malliṭə demələ kiyavannə bærider?
3. malliṭə demələ kiyavannə bæri, aye?

4.2. bæjə என்றும் வடிவம் நிச்சயிக்கப்பட்ட கால வடிவச் சொல்லுடன் (perfect tense form) வரும் போது ”கட்டாயம் செய்ய வேண்டி இல்லை” எனும் எண்ணத்தை வெளிப்படுத்தும். பெரும்பாலும் எச்சரிக்கைப் பொருளில் வரும்.

உதாரணம்:

1. api mee væḍə kərəla bæe.
2. mama adə gedərə indələ bæe.

ஒருவர் ஒரு விடயத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க முடியாது என்பதைக் குறிப்பிட verb + bæjə எனும் வடிவம் பயன்படும்.

உதாரணம்:

1. adə api mee væḍə nokərə bæe.
2. mama mee sayikəlee nopədə bæe

5.əti – probability / must have / might have / would have.

முதல் வினையின் எச்ச வடிவங்களுக்கு இவ் வினை சேர்க்கப்படும். வாக்கியத்தில் இத் துணைவினை வருகின்ற போது எழுவாயானது பயனிலைக்கேற்ப வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும்.

ඉතාරණම:

1. laməya kadēēta yandə ati.
2. ayyaaṭə bas ekə varədində ati.

இவ் வாக்கியத்தின் அடிப்படைக் கருத்து இறந்த காலத்தில் இச் செயல் நிகழக் கூடியதாய் இருந்திருக்கும் என்பதே. ati என்பதன் அழுத்த வடிவம் atte என்பதாகும்.

ඉතාரணம:

1. laməyaṭə aħennay atte.

5.1 ஒருவர் போகலாம், போய்க்கொண்டிருக்கக் கூடும் என்பதில் ati என்பது சாதாரண நிகழ்காலச் சொல்லுடன் வரும்.

ඉතාரணம:

1. maama potə kiyəvanəva ati.
2. eyaa heṭə peradeniyaṭə yanəva ati.

5.2. ஒரு பொருள் நல்லதாக இருக்க வேண்டும் எனக் கூற ஜti என்பது பெயரடைப் பயனிலையுடன் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும் போது பெயரடைப் பயனிலையின் -yi உருபு விடப்படும்.

ඉතාரணம:

1. ee potə hondai.
2. ee potə hondə ati.

6. hækī – can / able

இது எப்போதும் இறந்தகால வினைப் பெயரடையுடன் சேர்க்கப்படும். இதன் மறு வடிவம் (எச்ச வடிவம் + puluvan) என்பதாகும். hækī எனும் வடிவம் வாக்கியத்தில் பயன்படுத்தப்படுகின்ற போது வாக்கியத்தின் எழுவாய் நான்காம் வேற்றுமையில் இருத்தல் வேண்டும்.

ඉතාரணம:

1. mamə ee pot kiyəvanəva. (I read those books)
- maṭə ee pot kiyevvə hækī.
- maṭə ee pot kiyəviya hækī. (I can read those books)

hækī இறந்தகால பெயரெச்சத்தோடு வரும். நிகழ்காலப் பெயரெச்சத்துடன் வரும் போது -tə சேர்த்து வரும்.

ඉதාரணம:

1. apidə sindu dikak ahatə hækī. (we can listen to some songs)

7. nææ – not / will not

சிங்கள மொழியில் நல்ல எதிர்மறையை குறிக்கும் வடிவம். இது வினைச் சொற்களுடன் நேரடியாக சேர்க்கப்படும். வினையானது அழுத்த வடிவமாக இருக்க வேண்டும். நல்ல எனும் துணைவினை அதனுடன் சேர்க்கப்படும்.

உதாரணம்:

- madə ee kataavə teerunee nææ.

இவ் நல்ல எனும் வடிவம் innəva, tiyenəva என்பதன் எதிர்மறை வடிவம். innəva என்பது செயற்படுபொருள் குன்றிய வினையாக பயன்படும் போது அதன் பொருள் stay, remain, live என்பதாகும். செயற்படுபொருள் குன்றிய வினையாக வருகின்ற போது அவ்வினை நீக்கப்படுவதில்லை.

உதாரணம்:

- eyaa mee gamee innəva.
- eyaa mee gamee inne nææ

innəva என்பது இல்லாமலும் நல்ல பயன்படுத்தப்படலாம்.

- laməya gedərə innəva.
laməya gedərə nææ.
- adə maṭə venə vəḍak tiyenəva.
adə maṭə venə vəḍak nææ.

நல்ல என்பது பெயரடைப் பயனிலைத் தொடர்களுடன் வருகின்ற போது அப் பெயரடைப் பயனிலை ஒட்டான –yි நீக்கப்பட்டு நல்ல என்பது சேர்க்கப்படும்.

உதாரணம்:

- mee elavalu honday.
- mee elavalu hondə nææ.

8. aave

முன்றாம் இட அனுமதி வடிவம். இது இறந்தகால வினைப்பெயரடையுடன் சேர்த்து உருவாக்கப்படுகின்றது.

உதாரணம்:

- eyaa adə ehe giyaave.
- adə naŋgi bat kæevaave.

தமிழ் - சிங்கள மொழிகளின் வினைப்பொருண்மைத் துணைவினைகளின் தொழிற்பாடு பற்றிய ஒப்பீடு.

இரு மொழியின் அமைப்புக்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. மொழியில் காணப்படும் குறிப்பிட்ட அம்சம் ஒரு மொழியில் இருப்பது போலவே இன்னொரு மொழியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வினைப்பொருண்மைத் துணைவினைகளைப் பொறுத்த வரையில் இரு மொழிகளிலும் வாக்கிய அடிப்படையிலும், சில பொருண்மையியல் அடிப்படையிலும் ஏற்றுமை, வேற்றுமைகளைக் கண்டுகொள்ள முடியும்.

தமிழ் மொழியில் முதல்வினை, துணைவினைகள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. அவற்றை இலகுவில் முதல்வினை, துணைவினை என வேறுபடுத்துவது கடினம். ஆனால் சிங்கள மொழியில் முதல்வினைகளும், துணைவினைகளும் வாக்கியங்களில் தனித்தனியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்:

- *pillaikal ippa vilayaatikkonṭirukkalaam.*
- *lamay sellaŋ kəraŋəva ati.*

சிங்கள மொழியில் வினைப்பொருண்மைத் துணைவினைகள் ஒரு குறிப்பிட்ட அளவு தான் காணப்படுகின்றது. அனால் தமிழில் ஒரு கருத்தை வெளிப்படுத்த ஒன்றிற்கு மேற்பட்ட துணைவினைகளைப் பயன்படுத்தலாம்.

உதாரணம்:

- *tambi kaṭaikkup pookalaam taanee.*
- *tambi kaṭaikkup pooka muṭium taanee.*
- *tambi kaṭaikkup pooka eelum taanee.*

- *malliṭe kađeeṭa yandə puluvaŋ needə.*
- *malliṭe kađeeṭa giyəhəki needə.*

தமிழ் - சிங்கள மொழிகளில் உடன்பாட்டு துணைவினை வடிவங்களுக்கு ஏற்றதாக எதிர்மறை வடிவங்கள் காணப்படுகின்றன. தமிழில் -லாம், -அட்டும் மற்றும் சிங்கள மொழியில் -həki, -ati ஆகியவற்றுக்கு எதிர்மறை வடிவங்கள் இல்லை.

தமிழில்:

- (*vəəṭum*) - (*vəəṭaam*),
- (*muṭiyum*) - (*muṭiyaatū*),
- (*eelum*) - (*eelaatu*)

சிங்கள மொழியில்:

- *oone* - வேண்டும் - *epaa* - வேண்டாம்
- *puluvaŋ* - முடியும் - *bææ* - முடியாது

இரு மொழிகளிலும் சில குறிப்பிடத்தக்க அழுத்தக் கூறுகள் காணப்படுகின்றன. தமிழில் -ee, -taan என்பனவும் சிங்கள மொழியில் -m, -tamay என்பனவும் அழுத்தக் கூறுகள் ஆகும். இவை முதல்வினைக்கும் துணைவினைக்கும் இடையில் சேர்க்கப்படும்.

உதாரணம்:

1. naan pookavee vோடும்.
naan pookat taan vோடும்.
2. mamə kantooruvətə yannemə oonə.
mamə kantooruvətə yannə tamay oonə.

இரு மொழிகளிலும் வாக்கிய இறுதியில் வரும் எந்தவொரு துணைவினைக்கும் தமிழில் -aa, -oo சிங்களத்தில் -e வினா உருபு சேர்க்கப்பட்டு வினாவாக்கப்படுகின்றன.

தமிழ் சிங்கள மொழிகளில் இணைப்பு வாக்கியம் பயன்படும் பொழுது முதலாவது வாக்கியத்தில் வருகின்ற முதல்வினை, துணைவினை ஆகிய இரண்டும் மீண்டும் வாக்கியத்தில் இடம்பெறும்.

உதாரணம்:

- naan singalam paṭikka vோடும், enray taŋkacciyum paṭikka vோடும்.
- mamə sinhəla igenəganne oonə, mage naŋgit igenəganne oonə.

தமிழில் வினைப்பொருண்மைத் துணைவினைகள் என், இடம். பால் என்பவற்றுக்கேற்ப உருமாற்றப்படுவதில்லை, ஆனால் -maat என்பது மட்டும் என், இடம். பால் என்பவற்றுக்கேற்ப உருமாற்றம் பெறும். சிங்கள மொழியிலும் வினைப்பொருண்மைத் துணைவினைகள் என், இடம். பால் என்பவற்றுக்கேற்ப உருமாற்றப்படுவதில்லை.

உதாரணம்:

- maṭə yannə puluvaŋ.
- apitə yannə puluvaŋ.
- eyaṭə yannə puluvaŋ.
- enakku vara muṭiyum.
- eŋkaļukku vara muṭiyum.
- avanukku vara muṭiyum.

இரு மொழிகளிலும் வாக்கியவியலில் ஒற்றுமை காணப்படுகின்றன. இரு மொழிகளிலும் வினைப்பொருண்மைத் துணைவினைகளின் வருகை வினைத் தொடரின் ஈற்றிலே வரும். முதல் வினை அதற்கு முன்னர் வரும்.

உதாரணம்:

- enakku camaykka eelum.
- maṭe uyannə puluvan̄.

பேச்சுச் சிங்களத்தில் முதல்வினை வாக்கிய இறுதியில் வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. பேச்சுச் சிங்களத்தில் இவ்வகை ஒழுங்கு மிக அரிதாகவே காணப்படுகின்றது.

உதாரணம்:

- maṭe puluvan̄ uyannə.

வழக்கமாகத் தமிழ் சிங்கள மொழிகளில் உள்ள வினைப்பொருண்ணைத் துணைவினைகள் முதல்வினையோடு சேர்ந்து வரும் போதே பொருள் தருகின்றன. பேச்சு வழக்கில் இவை சில சந்தர்ப்பங்களில் முதல்வினையின்றியும் பொருள் தரும்.

உதாரணம்:

- unakku itayc ceyya muṭiyuma?: / unakku muṭiyuma?:
- oyaat̄e meeva kərənnə puluvandə? / oyaat̄e puluvandə?

தமிழ் மொழியைப் பொறுத்தவரை முதல்வினைக்கும் வினைப்பெருண்மைத் துணைவினைக்கும் இடையில் வினையடைகளைப் பயன்படுத்துவது சாத்தியமற்றது. பொதுவாகத் தமிழில் வினையடைகள் முதல்வினைக்கு முன்னரே வரும்.

- *nii viittay pooka uṭanay vəəṛṭaam.
- nii viittay uṭanay pooka vəəṛṭaam.

ஆனால் சிங்கள மொழியில் முதல்வினைக்கும் வினைப்பெருண்மைத் துணைவினைக்கும் இடையில் வினையடைகளைப் பயன்படுத்துவது சாத்தியமானது.

- oyaat̄e kooviləṭə yannə kavadat puluvan̄.

தமிழ் மொழியில் அமுத்த இரட்டித்த வடிவங்கள் அதிகமான வினைப்பொருண்மைத் துணைவினைகளில் காணப்படுகின்றது. அவை பொதுவாக எச்ச வடிவுடன் அமுத்தக்கூறான – ee என்பது சேர்த்துப் பயன்படும்.

- maaṭṭavee maaṭṭan.
- muṭiyavee muṭiyaat̄u.
- vəəṛṭavee vəəṛṭaam

சிங்கள மொழியில் இவ் இரட்டித்த வினைப்பொருண்மைத் துணைவினை வடிவம் ஒரு குறிப்பிட்டளவே காணப்படுகின்றது.

- maṭe oyaagen udav epaamə epaa.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களாக இருப்பினும் அவற்றுக்கிடையில் குறிப்பிட்டளவு ஒற்றுமை காணப்படுகின்றது. இரு மொழிகளிலும் இரு வினைப் பொருண்மைத் துணைவினைகள் சேர்த்துப் பயன்படுத்துவதில்லை. பொருளானியல்

அடிப்படையில் தமிழ் மொழியின் வினைப்பொருண்மைத் துணைவினை வடிவங்களுக்குச் சமனான வடிவங்கள் சிங்கள மொழியில் உள்ளன. சிலவற்றிற்கு இல்லை.

தமிழ்

சிங்களம்

• vəəruum	oone
• vəərṭaaam	epaa
• muṭiyum	puluvaŋ/ hæki
• muṭiyaatu	bææ
• eelum	puluvaŋ
• eelaṭu	bææ
• paṭaaṭu	-
• -laam	aeti
• -maaṭ	-
• -aṭṭum	aave

முடிவுரை

பொதுவாகவே முரண்நிலை ஆய்வானது ஏதாவது இரு மொழிகளுக்கிடையிலான அமைப்பு ரீதியான ஒற்றுமை, வேற்றுமை, அவற்றின் தொழிற்பாடு ஆகியவற்றை வெளிக்கொண்டுவதையே நோக்கமாகக் கொண்டமைந்துள்ளது. மேலும் வேற்றிகரமான இரண்டாம் மொழி கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுக்கு இவ் முரண்நிலை ஆய்வானது முக்கியமானதொன்று என்பதை மொழியாசிரியர்கள் மற்றும் மொழியியலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தமிழ் - சிங்கள மொழிகளின் பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள வினைப்பொருண்மைத் துணைவினைகளின் தொழிற்பாடு பற்றிய இவ் ஆய்வானது இரண்டாம் மொழியாக தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைக் கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயனுடையதாக அமையும் என்றே கூறலாம்.

உசாத்துணை நூல்கள்.

Kailainathan, R.2009. A contrastive study of Tamil and Sinhala Auxiliaries, university of Jaffna publication, Jaffna, Sri Lanka.

Suseendirarajah, S. 1993.Jaffna Tamil phonology and morphology, University of Jaffna publication, Jaffna Sri Lanka

Suseendirarajah, S.1983, “tamil-p- paaTa nuulkaLil peeccu-t- tamiLum eLuttu-t-tamiLum” (concept of spoken tamil and literary tamil in tamil language text books), cintanai, volume 1, number 2, tamil journel of the faculty of arts, university of Jaffna Sri Lanka, pp 1-9.

www.languageinindia.com, volume 9, 11 Nov.2009